

பகுதி - I

- அ. பொருள் கூறுக: 6x1=6  
1. சந்திரன் 2. ஞாயிறு 3. நன்றி 4. நயன் 5. நன்பால்  
6. விண்மீன்  
ஆ. பிரித்து எழுதுக: 6x1=6  
7. ரோஜாப்பூ 8. வானவில் 9. மக்கட்பண்பு 10. மண்ணாகி  
11. பண்புடைமை 12. கண்டறிந்தால்  
இ. சேர்த்து எழுதுக: 6x1=6  
13. விண் + மீன் 14. மின் + மினி 15. நயன் + ஓடு  
16. கூர்மை + ஆன 17. இதயம் + துடிப்பு 18. சமையல் + அறை  
ஈ. எதிர்ச்சொல் தருக: 6x1=6  
19. மேதை x 20. உதிரும் x 21. நன்மை x 22. வறியவர் x  
23. விரும்பி x 24. விண் x

பகுதி - II

- உ. வாக்கியத்தில் அமைத்து எழுதுக: (மூன்றனுக்கு மட்டும் விடையளி)  
3x2=6  
25. பறவை 26. முயற்சி 27. மின்மினி 28. வானவில்  
ஊ. கீழ்க்காணும் வினாக்களுள் எவையெனும் ஐந்தனுக்கு மட்டும் விடையளி: 5x3=15  
29. மூவிடப் பெயர்களை எழுதுக?  
30. முன்னிலை (எ.கா) தந்து விளக்குக?  
31. ஒருமையிலும் பன்மையிலும் மூவிடப் பெயர்கள் மாற்றம் அடையுமா?  
32. தன்மை (எ.கா) தந்து விளக்குக?  
33. தொடர்களை இணைப்பதற்கு எந்தச் சொற்கள் பயன்படுகின்றன?  
34. இணைப்புச் சொற்கள் எதற்குப் பயன்படுகின்றன?  
35. இணைப்புச் சொற்களுள் நான்கு எழுதுக?

பகுதி - III

- எ. துணைப்பாடம்: 1x6=6  
நானும் பறக்கப் போகிறேன்.  
36. பறவைகளின் உடலமைப்பைப் பற்றி குறிப்பு வரைக:  
ஏ. கடிதம்: 1x6=6  
37. பிரல்லா கோளரங்கத்தைச் சுற்றிப் பார்க்க அனுமதி வேண்டிக் கடிதம் ஒன்று வரைக?

பகுதி - IV

ஐ. கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளி: 5x1=5

இன்பச் சுற்றலா

தென்மேற்கு பருவ  
மழை காரணமாக  
அருவியில் நீர்வரத்து  
அதிகரித்துள்ளது. எனவே  
அருவியில் குளிக்கலாம்  
வாங்க !



புறப்படும் இடம்: கோயம்பேடு பேருந்து நிலையம்.

கட்டணம்: ரூ.5000/- மட்டும்.

நாள் : 31-10-2019 முதல் 5-11-2019 வரை.

சிறப்பு சலுகை: சுற்றலா வருபவர்களுக்கு தங்கும் வசதி, உணவு இலவசம் !

வினாக்கள்:

38. இவ்விளம்பரத்தின் தலைப்பு யாது?  
39. இவ்விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள அருவியின் பெயர் என்ன?  
40. சுற்றலா வருபவர்களுக்கு \_\_\_\_\_, \_\_\_\_\_ இலவசம்.  
41. இச்சுற்றலாவின் கட்டணம் எவ்வளவு?  
42. இச்சுற்றலா புறப்படும் இடம் எது?  
ஒ. தமிழாக்கம் தருக: (மூன்று மட்டும்) 3x2=6  
43. Time is Gold.  
44. Do well what you have to do.  
45. An artist lives everywhere.  
46. You must walk before you run.  
ஒ. புத்தகப்பயிற்சி:  
அ. சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக: 2x1=2  
47. செடியில் பூக்கள் பூத்திருந்தன. \_\_\_\_\_ அழகாக இருந்தன.  
அ. அது ஆ. அவை இ. அவள்  
48. \_\_\_\_\_ எங்குச் சென்றீர்கள்? அ. நீ ஆ. நாங்கள் இ. நீங்கள்  
ஆ. பொருத்துக: 3x1=3  
49. தன்மைப் பெயர் - அவர்கள்  
50. முன்னிலைப் பெயர் - நாங்கள்  
51. படர்க்கைப் பெயர் - நீங்கள்  
இ. தொடர்களிலுள்ள பெயர்சொற்களைத் தன்மை, முன்னிலை, படர்க்கை என வகைப்படுத்துக: 2x1=2  
52. குழலி படம் வரைந்தாள்.  
53. நீங்கள் எங்குச் சென்றீர்கள்?